



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 4(10).] பாராளுமன்றம்

4 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2016 நவம்பர் 19 சனிக்கிழமை வெளியிடப்பட்டது

2016 நவம்பர் 26, சனிக்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்,— இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஒக்டோபர் 5 ஆம் திகதிய 1987/23 ஆம் இலக்க கொண்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.11.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்,— இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 1975/44 ஆம் இலக்க 2016 யூலை 13 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.11.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— வாடகைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 5 ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 01 திகதிய 1978/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.11.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

(2)

2016 திசெம்பர் 01, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

579/ '16

- கௌரவ புத்திக பத்திரண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் கொக்கோவா பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் கொக்கோவா உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொக்கோவாவை கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கொக்கோவாவின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) கொக்கோவா உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

944/ '16

- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) இலங்கை மின்சார சபைக்கு “விதுலக்பாய” எனும் புதிய தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு அப்போதைய மின்வலு அமைச்சரினால் அடிக்கல் நாட்டப்பட்டமையை அறிவாரா;
- (ii) மேற்படி கருத்திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவு;
- (iii) மேற்படி கருத்திட்டத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட கருத்திட்டப் பணியாட்டொகுதி அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
- (iv) மேற்படி கட்டிடத்தை திறந்துவைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

967/ '16

- கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
- (அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எத்தனை;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

977/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தொழில்நுட்பவியல் பாடத்துறையில் உயர் தரக் கல்வியைப் பெற்று பல்கலைக் கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டப் பாடநெறிகள் யாவையென்பதையும்;
- (ii) பல்கலைக்கழகங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடங்களின் எண்ணிக்கை எத்தனை; அவை யாவையென்பதையும்;
- (iii) அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்போது நடைமுறையிலுள்ள தொழில்நுட்பவியலுக்குரிய உயர் டிப்ளோமா சான்றிதழுக்கும் மேற்படி பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்பவியல் பீடங்களின் மூலம் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்புச் சான்றிதழுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் யாதென்பதையும்;
- (iv) தொழில்நுட்பவியல் பட்டமானது எத்தகைய மட்டத்திலான தொழில்வாய்ப்புக் களுக்கான அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) தற்போது பல்கலைக்கழகங்களால் மேற்படி தொழில்நுட்பவியல் பட்டதாரிகளுக்காக உயர் தரத்திலான விசேட பாடநெறிகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அப்பாடநெறிகள் யாவையென்பதையும்;
- (iii) தொழில்நுட்பவியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1010/ '16

கௌரவ நாமல் ராஜபக்ச,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை வரை நிர்மாணிக்கப்படவுள்ள கடுகதி நெடுஞ்சாலைக்கான காணிகளை சுவீகரித்தல் முடிவடைந்துள்ளதா என்பதையும்;
- (ii) அந்தக் காணிகளுக்கான இழப்பீடு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், இழப்பீட்டுத்தொகைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி உரிமையாளர்களாக இனங்காணப்பட்ட அத்துமீறிக் குடியிருப்பவர்கள், உரிமப் பத்திரங்களைப் பெற்றுள்ளவர்கள், அறுதி உறுதிகளைப் கொண்டுள்ளவர்கள் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) இவர்களது பெயர்கள், முகவரிகள், பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடிப்படையில் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் இதுவரை இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை; அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (iv) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் இதுவரை இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படாதவர்களின் எண்ணிக்கை, அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (v) மேலே (v) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் அவர் குறிப்பிடுவாரா?

(4)

- (இ) (i) வெளியேற்றப்படும் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு காணித்துண்டொன்று வழங்கப்படுமா என்பதையும்;
- (ii) அவர்களுக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்குப் போதுமான இழிப்பீட்டுத் தொகையொன்று வழங்கப்படுமா;
- (iii) ஆமெனில், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1022/'16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சுகாதாரம், போசனை மற்றும் சதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) ரஜரட்ட பிரதேசத்தில் அதிகளவில் பரவியுள்ள சிறுநீரக நோய் தற்போது கொழும்பு, கம்பஹா போன்ற நகரப் பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிறுநீரக நோய் அதிகரிப்பதில் தாக்கமேற்படுத்தியுள்ள காரணிகள் யாவை;
- (ii) கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கிணங்க வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) இனங்காணப்பட்டுள்ள நோயாளிகளின் நோய் நிவாரணத்திற்காக கடைப்பிடிக்கப்படுகின்ற விசேட சுகாதார நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;
- (iv) தொடர்ந்தும், இப்பிரதேசங்களில் சிறுநீரக நோய் பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1024/'16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இதுவரை கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படவில்லை என்பதை அறிவாரா;
- (ii) இவ்விடயம் தொடர்பாக கமத்தொழில் அமைச்சருக்கும் கமநல சேவை ஆணையாளருக்கும் அனுப்பப்பட்ட எனது 2016.04.04 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
- (iv) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(5)

2016 திசெம்பர் 02, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

833/ '16

கௌரவ புத்திக பத்திரண,— தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தமிழ் பேசுகின்ற மக்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிக்கவும், சிங்களம் பேசுகின்ற மக்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- (iii) பாடசாலையைவிட்டு நீங்கிச்சென்ற தொழிலற்றவர்களுக்கு, அரசாங்க ஊழியர்களுக்கு மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழியைக் கற்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா;
- (iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இந்த கற்பித்தல் பணிகளுக்கு போதியளவு எண்ணிக்கையுடைய ஆசிரியர்கள் உள்ளனரா;
- (ii) ஆமெனில், அவ்வாசிரியர்களைத் தெரிவுசெய்யும் முறையியல் யாது;
- (iii) இன்றேல், ஆசிரியர்களை ஆட்சேர்ப்புசெய்ய நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்பிப்பதற்காக நிதியேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், மேற்படி பணத்தொகை எவ்வளவு;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

968/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

986/ '16

கௌரவ நலின் பண்டாற ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது, அந்த மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபையினால் பின்பற்றப்படும் வழிமுறை யாதென்பதையும்;
- (ii) காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை போட்டி ரீதியாக மற்றும் திறந்த அடிப்படையிலான கேள்விப்பத்திர நடைமுறை மூலம் கொள்வனவு செய்ய முடியாதா என்பதையும்;
- (iii) சூரிய சக்திப் பூங்கா (Solar park) காற்றுச் சக்திப் பூங்கா (Wind park) ஆகிய உலகில் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் அந்த மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் மூலம் கொள்வனவு செய்தல் இலங்கை மின்சார சபைக்கும் நாட்டுக்கும் மிகவும் இலாபகரமானதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

994/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 செப்டெம்பர் 24ஆம் திகதி இராணுவ வைத்தியசாலைக்கு உதவும் பொருட்டு "வாயு" என்ற பெயரில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவிருந்தது என்பதையும்;
- (ii) மேற்படி நிகழ்ச்சிக்காக இராணுவ வைத்தியசாலையில் பணியாற்றும் மேஜர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளை வகிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு ரூபா 7500/- அனுமதிச் சீட்டுக்கள் இரண்டினையும், ஏனைய பதவிகளை வகிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு ரூபா 7,500/- அனுமதிச் சீட்டு ஒன்றையும் கொள்வனவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்பதையும்;
- (iii) அத்தகைய அதிகூடிய தொகையைச் செலுத்த முடியாமல் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) இவ்வாறு பலவந்தமாக பெற்ற பணத்தை உத்தியோகத்தர்களுக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1023/ '16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது பலத்த சமூகப் பிரச்சினையாக உள்ள சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காகச் செயற்படுத்தப்படும் சிறு நீரக நோய் உதவி நிகழ்ச்சித்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் செயற்படுத்தப்படுகின்றதா;
- (ii) ஆமெனில், அதற்காக இவ்வுருடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு;
- (iii) இதுவரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iv) எதிர்வரும் காலத்தில் நட்டஈடு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(7)

- (ஆ) (i) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இதுவரை அமுலாக்கப்படாவிடின், எதிர்வரும் காலத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- (ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
- (iii) இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக அப்பிரதேச பொதுமக்கள் அறியாதுள்ளதால், சமூக சேவைகள் திணைக்களத்தினால் பரந்த பிரசாரத்தை மேற்கொண்டு மக்களை மேலும் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுப்பாரா;
- (iv) ஆமெனில், அது எவ்வாறு;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1025/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (ii) முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டெடுக்க அனுமதி வழங்குவதை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவு நிராகரித்து வருவதை அறிவாரா என்பதையும்;
- (iii) கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக மேய்ச்சல் நிலங்களாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவிலிருந்து மீட்டெடுத்து கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1103/ '16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஆசிரியர் கலாசாலைகளைச் சேர்ந்த 41 ஆசிரியர்களுக்கு 2008 டிசம்பரில் இறுதிப் பரீட்சை நடத்தப்படாமல் அவர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்தவுடன் 2009 சனவரி மாதத்தில் வன்னி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டனர் என்பதையும்;
- (ii) பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அவர்களுக்கு 2009 ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் கலாசாலைக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதையும்;
- (iii) யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த காரணத்தினால் வன்னி மாவட்டத்திலிருந்து வெளியேற யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும்;
- (iv) அவர்கள் தங்களின் கனிஷ்ட தொகுதி ஆசிரியர்களுடன் பரீட்சைக்குத் தோற்றி ஒரே வினாப்பத்திரத்திற்கு ஒரே தடவையில் பதிலளித்தனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
- (ஆ) (i) இவர்கள் ஒரே தினத்தில் பரீட்சைக்குத் தோற்றி ஒரே வினாப்பத்திரத்திற்கு பதிலளித்துள்ள போதும் அவர்களது டிப்ளோமா சான்றிதழில் இரண்டு செயற்படும் திகதிகள் வழங்கப்பட்டுள்ளதற்கான காரணத்தையும்;
- (ii) கனிஷ்ட மாணவர் தொகுதியினருக்கு அமுலுக்குவரும் திகதியிலேயே தங்களுக்கும் பெற்றுத்தருமாறு அறிவுறுத்தல் வழங்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல் ஏன்?

2016 திசெம்பர் 03, சனிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

834/ '16

கௌரவ புத்திக பத்திரண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், பாணி மருந்து, மதன மோதகம் மற்றும் அதனையொத்த போதைப்பொருட்கள் சமூகத்தில் துரிதமாக பரவியுள்ளதென்பதையும்;
- (ii) இந்த போதைப்பொருள் வியாபாரம் பாடசாலைகளினுள்ளும் பரவியுள்ளதென்பதையும்;
- (iii) பாடசாலை மாணவர்களும் இதற்கு அடிமையாகும் போக்கு நிலவுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக பாடசாலைகளைச் சார்ந்ததாக பாவிக்கப்படுவதாக அறியவந்துள்ள வேறு போதைப்பொருள் வகைகள் யாவை;
- (ii) 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பாடசாலைகளை சார்ந்ததாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களையும் அதனோடு தொடர்புடைய பாடசாலை மாணவர்களையும் கைதுசெய்தல் இடம்பெற்றுள்ளதா;
- (iii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி மாணவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) பாடசாலைகளினுள் போதைப்பொருட்கள் பரவுவதை தடுக்க மேற்கொண்டுள்ள ஏனைய நடவடிக்கைகள் யாவை;
- (ii) அது சம்பந்தமான தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;
- (iii) ஆமெனில், அவை யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

906/'16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2016.07.22 ஆம் திகதி வர்த்தமானப் பத்திரிகை மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) மேற்படி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கோரப்பட்டுள்ள தகைமைகள் மற்றும் விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் தேதிக்கு வயதெல்லை யாதென்பதையும்;
- (iii) பட்டதாரி விண்ணப்பதாரிகளுக்கு 22 - 28 வரையிலான வயதெல்லை விதிக்கப்பட்டுள்ளமையானது நியாயமானதல்ல என்பதால், தொழிலற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்கக்கூடிய வகையில் அதற்கான உச்சமட்ட வயதெல்லையை 30 வயது வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

969/'16

கௌரவ பிமல் ரத்நாயக்க, — நிதி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) 2009.05.19 ஆம் திகதிக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

983/'16

கௌரவ அஜித் மான்னப்பெரும, — மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி தீர்மானம் தொடர்பாக இலங்கை குடியரசின் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

988/'16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ, — மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) இலங்கை மின்சார சபையினால் நிருவகிக்கப்படுகின்ற நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக பெற்றுள்ள மொத்தக் கடன் தொகை யாதென்பதையும்;
- (ii) மேற்படி கடன் தொகை இலங்கை மின்சார சபையினால் செலுத்தப்படுகின்றதா, இன்றேல் பொதுத் திறைசேரியினால் செலுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (iii) இலங்கை மின்சார சபையின் இலாபத்தை கணிப்பிடும்போது, நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டித் தவணைகள் செலுத்தப்படுதல் பற்றிய விடயம் கவனத்திற் கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

995/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) லங்காபுத்ர வங்கியின் தலைவர் பதவியை வகித்த திரு. லசந்த குணவர்தன அந்த பதவியை வகிப்பதற்குப் பொருத்தமற்றவரென இலங்கை மத்திய வங்கி மற்றும்/அல்லது நாணயச் சபையினால் 2016 மார்ச் மாதம் 24ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) திரு. லசந்த குணவர்தனவுக்கு 2016 மார்ச் 24 ஆம் திகதியின் பின்னர் லங்காபுத்ர வங்கியில் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லையென சட்டமா அதிபரினால் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, 2016 செப்டெம்பர் 02ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) அந்த முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் இவர் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) திரு. குணவர்தன தலைவர் பதவியிலிருந்து விலகிய திகதி யாதென்பதையும்;
- (ii) இவர் சட்டவிரோதமாக தலைவராகப் பதவி வகித்த காலத்தில் பெற்றுக் கொண்ட சம்பளம், படிகள் மற்றும் ஏனைய வசதிகளின் நிதி ரீதியான பெறுமதி யாதென்பதையும்;
- (iii) குறித்த நிதி ரீதியான பெறுமதியை இவரிடமிருந்து அறவிட எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) இவர் பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) இவர் ஐக்கியத் தேசியக் கட்சியில் ஏதேனும் பதவியை வகிக்கின்றாரா; இன்றேல் வகித்துள்ளாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1017/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பெப்பிலியான தொடக்கம் பாமன்கட டப்ளியு. ஏ. சில்வா மாவத்த வரையான வீதி விஸ்தரிப்பு பணிகள் நின்றுபோயுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) இதன் காரணமாக ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பாரிய நெரிசலை எதிர்நோக்கியிருப்பதையும், பாரியளவில் சுற்றாடல் மாசடைதல் ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) சுனேத்ராதேவி வீதியில் வசிக்கும் சிவில் பொறியியலாளர் திரு. திஸ்ஸ டி சில்வா, தெஹிவளை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவி திருமதி சுனேத்ரா ரணசிங்ஹவிடம் இது தொடர்பாக வினவியபோது, அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு நிதியேற்பாடுகள் இல்லையெனத் தெரிவித்துள்ள கூற்று உண்மையானதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) இன்றளவில் நின்றுபோயுள்ள நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

2016 திசெம்பர் 05, திங்கட்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

835/ '16

கௌரவ புத்திக பத்திரண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஹெரோயின், ஹசீஸ் மற்றும் மர்ஜூவானா போன்ற போதைப்பொருட்கள் தொடர்பில் மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை யாது;
- (ii) அச்சந்தர்ப்பங்களில் கைப்பற்றிய போதைப்பொருட்களின் அளவு ஒவ்வொரு ஆண்டுக்கிணங்க வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) கைது செய்யப்பட்ட ஆட்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) கடல் வழியாக, வான் வழியாக மற்றும் பிற வழிகளில் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி இரண்டு வருடங்களினுள் இந்த போதைப்பொருள் கடத்தல்களுடன் சம்பந்தப்பட்ட பிரதான தரகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா;
- (ii) ஆமெனில், அவர்களின் பெயர்கள் யாவை;
- (iii) மேற்படி ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

970/'16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

989/ '16

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் மின் அனுப்பல் மற்றும் விநியோக வலையமைப்பில் தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஏற்படுகின்ற மின்சார விரயம் எத்தனை சதவீதம் என்பதையும்;
- (ii) இலங்கை மின்சார சபை மேற்படி விரயத்தைத் தடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iii) இலங்கை மின்சார தனியார் கம்பனி மேற்படி விரயத்தைக் குறைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) உலகத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மின்சார விரயம் மிக அதிகமாக உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

997/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1972 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதம் காரணமாக,
- (i) மரணமடைந்த மற்றும் காயமடைந்த சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட இராணுவ அங்கத்தவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- (ii) மரணமடைந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- (iii) மரணமடைந்த மற்றும் காயமடைந்த பொது மக்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1018/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வேரஸ் கங்கை கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் சுனேத்ராதேவி வீதி வரை மேற்கொள்ளப்பட்டு இன்றளவில் நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டதால் சுற்றிலுமுள்ள பிரதேசங்களில் பெருமளவில் நுளம்புகள் பரவி டெங்கு போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவியுள்ளதென்பதையும்;
- (iii) சுனேத்ராதேவி வீதியில் வசிக்கும் சிவில் பொறியியலாளர் திஸ்ஸ டீ சில்வா என்பவர் இது தொடர்பாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. நிறூல் ரூபசிங்கவை அறிவுறுத்தியுள்ள போதிலும், பயனெதுவும் கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1026/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1990 முதல் 2010 வரை இலங்கையின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத விதத்தில் வட மாகாணத்தில் மாத்திரம் போக்குவரத்திற்காக அனுமதி பெறப்படுகின்ற முறையொன்று அமுலில் இருந்ததென்பதையும்;
- (ii) இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள்கூட கொழும்புக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும் போது சிரமங்களை எதிர்நோக்கினர் என்பதையும்;
- (iii) 2009 மே மாதம் முதல் சில மாதங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களில் கணிசமான அளவினர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்தனர் என்பதையும்;
- (iv) போக்குவரத்து சிரமங்கள் மற்றும் மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் காரணமாக மேற்படி மாவட்டங்களில் கடமையாற்றிய அரசு ஊழியர்களால் விளைத்திறன்காண் தடைப்பீட்சைக்கு தோற்ற முடியவில்லை என்பதையும்,

அவர் அறிவாரா?

- (ஆ) (i) ஆகையால், 2000/2001 ஆம் இலக்க சுற்றறிக்கைகள் அமுலுக்குவரும் திகதியை 2001.01.01 க்கு பதிலாக 2011.01.01 ஆக திருத்தியமைப்பதற்கும்;
- (ii) அத் திகதியிலிருந்து 3 வருட சலுகைக் காலத்தை பெற்றுக்கொடுப்பதற்கும்;
- (iii) இக்கால கட்டத்தினுள் விளைத்திறன்காண் தடைப்பீட்சையில் சித்தியடையாமையின் காரணமாக சம்பள ஏற்றங்கள் பிற்போடப்பட்டிருப்பின், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும்,
- (iv) அவ்வாறு சம்பள ஏற்றங்களை பிற்போடுவதற்குப் பதிலாக அதனை இடைநிறுத்துவதற்கும்;

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1032/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடக்கு கிழக்கில் நிலவிய மோதல்களின் காரணமாக இடம்பெயர்ந்த மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) 2009 ஆம் ஆண்டின் பின்னர், 2015 சனவரி மாதம் வரையிலான காலப் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையானது, இடம்பெயர்ந்த மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2016 ஆம் ஆண்டு சனவரி மாதமளவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (ii) 2016 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையிலான காலப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) மீள் குடியமர்த்தப்படுவதற்கு எஞ்சியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (iv) மீள்குடியமர்த்தப்படாது மேற்கொண்டும் முகாம்களில் மக்களை தங்கவைத்திருப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (v) மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 திசெம்பர் 06, செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

634/ '16

கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்திசெய்யாத ஆட்கள் முறைசார்ந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின்றி வன்னி மாவட்டத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரென்பதை அறிவாரா;
- (ii) அவ்விதமாக தகைமைகளின்றி ஆட்சேர்க்கப்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தகவல்கள் யாவை;
- (iii) முறைசாரா விதத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆட்களை சேவையிலிருந்து அகற்றி முறைசார்ந்த விதத்தில் புதிதாக உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

836/ '16

கௌரவ புத்திக பத்திறை,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோத மதுபானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) அதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளின் லீற்றர் அளவு வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) கைது செய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பின்னர் மீண்டும் மதுபான வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்பதையும்;
- (ii) இந்நிலைமை ஏற்படுவதற்கு, தண்டனை போதியதாக இல்லாமை மற்றும் இந்த ஆட்களை வேறு பொருளாதார வழிமுறைகளில் ஈடுபடுத்துவதற்கான முறையியலொன்று இல்லாமை மேலே (i) இன் நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (இ) (i) சட்ட விரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடும் ஆட்களை இவ் வியாபாரத்திலிருந்து அகற்றுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அவ்வழிவகைகள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

943/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புளுமெண்டல் மற்றும் மீதொட்டமுல்ல ஆகிய இடங்களில் திரண்டுள்ள கழிவுகளை புகையிரதம் மூலம் எடுத்துச் சென்று வனாதவில்லுவ, அருவக்களு பிரதேசத்தில் 80 ஏக்கர் காணியில் துப்புரவேற்பாட்டு ரீதியிலான நிரப்பலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதென்பதையும்;
- (ii) இக்கருத்திட்டத்தின் ஊடாக கொலன்னாவ, மீதொட்டமுல்லவில் குப்பைகூள பரிமாற்ற நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு, புகையிரத பாதைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டதென்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இக்கருத்திட்டத்திற்கு ரூபா 14,000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததென்பதையும்;
- (iv) 2014 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கருத்திட்டத்தின் முதல் 02 கட்டங்களின் பெறுகைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இக்கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதெனில், அதற்குரிய காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

990/ '16

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மத்துகம பிரதேச சபைக்கு சொந்தமான பட்டுமுல்ல கந்த வன ஒதுக்கத்துக்குரிய மொத்தக் காணியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி காணிகளில் பட்டுமுல்ல கந்தே விஹாரைக்கு வழங்கப்பட்டுள்ள காணியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) அக் காணி, பெளத்த அறநிலையங்கள் சட்டத்தின் கீழ் நில அளவை செய்யப்பட்டு உறுதியொன்றின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், விஹாரைக்கு சொந்தமான காணியின் அளவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) பட்டுமூல்ல கந்தே பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப் பட்டிருப்பது பிரதேச சபைக்கு சொந்தமான வன ஒதுக்கத்திலா அல்லது பட்டுமூல்ல கந்த விஹாரைக்கு சொந்தமான காணியிலா என்பதையும்;
- (ii) புத்தர் சிலை வன ஒதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டிருப்பின், அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி காணியில் 40 பர்ச்சஸ் காணி கலாசார நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அது தவிர இதர நிர்மாணப் பணிகளுக்கென யாரேனுமொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அதற்காக பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1027/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2007.07.01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசு சேவையில் இணைந்த உத்தியோகத்தர்கள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்கள மொழியை ஒரு பாடமாக சித்தியடைதல் வேண்டுமென்பதையும்;
- (ii) அரசுகரும மொழிகள் திணைக்களத்தினால் நெறிப்படுத்தப்படுகின்ற வாய்மூலப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டுமென்பதையும்;
- (iii) இப் பரீட்சை குறிப்பிட்டதொரு கால அட்டவணைக்கிணங்க நடத்தப்படுவதில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இப் பரீட்சையை கால அட்டவணையொன்றுக்கிணங்க நடத்த நடவடிக்கை எடுப்பாரா;
- (ii) இன்றேல், வட மாகாண சபைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ இந்த பொறுப்பினை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1033/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2014 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கிராமியப் பாலங்களை நிர்மாணிப்பதன் கீழ் 537 பாலங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 7,377 மில்லியன் பணத்தில் இவ்வாண்டில்,
- (i) வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள;
- (ii) வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்ற;
- (iii) நிர்மாணிக்கப்படவுள்ள;
- பாலங்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக எத்தனையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி பாலங்களுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறை யாதென்பதையும்;
- (ii) அதற்கான கேள்விப்பட்டிர நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) நிர்மாணிப்புக்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அந்தப் பாலங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
- (iii) இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) இந்த வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய பணத்துக்கு என்ன நடந்தது என்பதையும்;
- அவர் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1039/ '16

கௌரவ கனக்க ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டில் வாழ்க்கை உதவிப்படிக்க கொடுப்பனவு வழங்கப்பட்ட வலதுகுறைந்த ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) 2015 ஆம் ஆண்டில் வலதுகுறைந்த ஆட்களுக்கு வாழ்க்கை உதவிப்படிக்க கொடுப்பனவாக வழங்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2016 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 30 ஆம் திகதியளவில் புதிதாக விண்ணப்பித்திருந்த வலதுகுறைந்த ஆட்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) 2015 ஆம் ஆண்டிலிருந்து இக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத வலதுகுறைந்த ஆட்கள் உள்ளனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், கேகாலை மாவட்டத்தில் உள்ள அவ்வாறான வலதுகுறைந்த ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
- (iv) மேற்படி ஆட்களுக்கு இந்த ஆண்டில் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2016 திசெம்பர் 07, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

843/ '16

கௌரவ புத்திக்க பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தொல்பொருளியல் திணைக்களத்துக்குச் சொந்தமான விகாரைகள் யாவை;
- (ii) இம்மாவட்டங்களிலுள்ள பெளத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட விகாரைகள் யாவை;
- (iii) இவ்விஹாரைகளை புதைபொருள் திருடர்களிடமிருந்தும் அமைப்பு ரீதியிலான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களிடமிருந்தும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- (v) 2012 தொடக்கம் 2014 வரையான கால கட்டத்தினுள் இவ்விஹாரைகளுக்கு மேற்படி ஆட்களிடமிருந்து சேதம் ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளதா;
- (vi) ஆமெனில், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (ஆ) (i) இவ்விஹாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
- (இ) இன்றேல், ஏன்?

864/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவராக திரு. சந்தன பெல்பிட்ட சேவையாற்றுகின்றாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவரது சம்பளம், கொடுப்பனவுகள், வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான மாதாந்த வாடகை ஆகியன தனித்தனியே யாது என்பதையும்;
- (iii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் 2015 நவம்பர் 06 ஆம் திகதியிடப்பட்ட PCI/52/2015 ஆம் இலக்க மனுவின் கீழ் கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திரு. சந்தன பெல்பிட்ட இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் பிரதிப் பொது முகாமையாளராக சேவையாற்றிய காலத்தில் மேற்கொண்டுள்ள பாரிய நிதி மோசடிகள் யாவை என்பதையும்;
- (v) மேற்படி நிதி மோசடிகள் தொடர்பிலான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் யாவை என்பதையும்;
- (vi) மேற்படி சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;
- (vii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

899/ '16

கௌரவ சமல் ராஜபகஷ, — கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு, — (2)

- (அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரவில மற்றும் யோதகண்டிய கமநல சேவை நிலையங்களின் ஆளுகைப் பிரதேசங்களிலிருந்து உர மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
- (ii) இவ்விவசாயிகளில் உர மானிய நிதித்தொகை வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) உர மானிய நிதித்தொகை வழங்கப்படவுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) உர மானிய நிதித்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கு உத்தேசமாயுள்ள திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

914/ '16

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா, — கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு, — (2)

- (அ) (i) கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களின் பங்கேற்புடன் தற்பொழுது ஆய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) மேற்படி ஆய்வு முழு நாட்டிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்த ஆய்வின் நோக்கம் யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இதில் பங்குபற்றியுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இந்த ஆய்வுக்கு எடுக்கும் காலம் யாதென்பதையும்;
- (iii) கமத்தொழில் அமைச்சு இந்த ஆய்வுக்காக பணம் ஒதுக்கியுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அத்தொகை எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

998/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில், — சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) 1972 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதம் காரணமாக மரணமடைந்த மற்றும் காயமடைந்த இலங்கை பொலிஸ் படையினரின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1028/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அரசகரும மொழிக் கொள்கை காரணமாக 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருமளவிலான அரச ஊழியர்கள் தொழில்களை இழந்தனரென்பதையும்;
- (ii) அதற்கான நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 1991.08.23 ஆந் திகதிய 37/91 ஆம் இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டதென்பதையும்;
- (iii) அப்போது நாட்டில் நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலானோருக்கு அதிலிருந்து எதிர்பார்த்த நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள இயலாமல் போனதென்பதையும்;
- (iv) பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்கள் எவ்விதமான நிவாரணமும் கிடைக்காமல் உள்ளனரென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி சுற்றறிக்கையை மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக வெளியிடுவாரா;
- (ii) பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அல்லது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1040/ '16

கௌரவ கனக ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ரபுக்களை பிரதேச செயலாளர் பிரிவினாள் நீர்க் குழாய்களை நீடிப்பதற்காகவும் புதிய இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இதுவரையில் வழங்கப்பட்டுள்ள நீர்க் குழாய் நீடிப்புக்கள் மற்றும் புதிய இணைப்புக்களின் எண்ணிக்கை யாது;
- (iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை போதியதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iv) ரபுக்களை பிரதேச செயலாளர் பிரிவில், வல்கம சந்தியிலிருந்து தொம்பேமட வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, கட்டுபிட்டிய வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, நாரம்பெந்த வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, பரப்பே வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு மற்றும் முவபிட்டிய ஹலாகிரிய வீதியிலான நீர்க் குழாய் நீடிப்புக்களை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2016 திசெம்பர் 08, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

718/'16

கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

(அ) அநுராதபுரம் மாவட்டத்தில்,

- (i) அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் மொழிமூல தேசிய பாடசாலையான அ/சாஹிரா வித்தியாலயம் கவனிப்பாரற்ற நிலைக்குள்ளாகியமையால் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றதென்பதையும்;
- (ii) “1000 பாடசாலைகள்” வேலைத்திட்டத்தில் காடாண்டுகம், ஜாயா முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலயம் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும் தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடம் தவிர்ந்த வேறு எவ்விதமான வசதிகளும் இன்றளவில் வழங்கப்படவில்லை என்பதையும்;
- (iii) சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பவியல் போன்ற பாடங்களைப் போதிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேலே அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலையில்,

- (i) உயர்தர விஞ்ஞானப் பிரிவில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகின்ற;
- (ii) புதிய கட்டடமொன்று வழங்கப்படுகின்ற;
- (iii) அதிபருக்கான அலுவலகமும் கேட்போர் கூடமொன்றும் வழங்கப்படுகின்ற;
- (iv) குடிநீர் சுத்திகரிப்பு கருவியொன்று வழங்கப்படுகின்ற;

திகதி யாதென்பதை தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேலே அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அவசியமான ஏனைய வசதிகள் வழங்கப்படுகின்ற;

(ii) மேலே அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற;

திகதி யாதென்பதையும் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

844/'16

கௌரவ புத்திக்க பத்திரண,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கதிர்காமம், நல்லூர், முன்னேஸ்வரம், திருக்கோனேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை இந்து மதத்தவரின் பிரதான வழிபாட்டுத் தலங்களை வழிபடுவதற்காக வெளிநாட்டவர்களும் வருகை தருகின்றனர் என்பதையும்;

(ii) இவ் வழிபாட்டுத் தலங்களில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கும் போதியளவு வசதிகள் இல்லை என்பதையும்;

(iii) இவ்விடங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) மேற்படி வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றதா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

930/ '16

7.

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ரூபா 03 பில்லியன் தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) சபைக்கு சொந்தமான பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கு மின்சார சபையின் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் தவறியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பணத்தை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக முதலீடு செய்வதற்கு தீர்மானித்த சந்தர்ப்பத்தில்,
- (i) மின்சார சபையின் தவிசாளர்;
- (ii) பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்;
- (iii) அப்போதைய, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்;
- யாவர் என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தீர்மானிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) மேற்படி முதலீட்டின் உற்பத்திதிறன் தொடர்பாக சிபார்சு செய்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (ii) குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) மேற்படி (iii) மற்றும் (iv) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (vi) இலங்கை மின்சார சபையின் உள்ளக கணக்காய்வுச் செயற்பாட்டை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1000/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009 மே 19 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) 2015 சனவரி 08 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iii) 2016 செத்தெம்பர் 30 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1029/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பெருமளவிலான அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோரினார்கள் என்பதையும்;
- (ii) இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 2006.02.16 ஆம் திகதிய 4/2006 ஆம் இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றிக்கை வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் யுத்தம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததென்பதையும்;
- (iii) 2013.10.31 ஆம் திகதிய 4/2006(1) ஆம் இலக்கமுடைய சுற்றறிக்கையின் மூலம் இந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மேன்முறையீடு செய்வதற்காக இரண்டு மாதங்கள் போன்றதொரு குறுகிய காலம் மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததால், அநேகமானவர்கள் இது சம்பந்தமாக அறிந்திருக்கவில்லை என்பதையும்;
- (iv) மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும் போது பாதுகாப்பு பிரிவின் அறிக்கைகள் கோரப்படுகின்றன என்பதையும்;
- (v) இந்நிலைமையின் காரணமாக இன்னலுக்கு உள்ளாகிய அநேகமானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையினுள் கீழ் அண்ணளவாக 5 மாத காலத்தை வழங்கி அது சம்பந்தமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கும்;
- (ii) இன்னலுக்கு உள்ளாகியவர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கும்;
- (iii) பாதுகாப்புப் பிரிவின் இடையீட்டினை நிறுத்துவதற்கும்;
- (iv) துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கும்;

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1034/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான “விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின்” கீழ் 11 விளையாட்டரங்குகளையும் 10 விளையாட்டரங்குத் தொகுதிகளையும் நிர்மாணிப்பதற்காக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 1,348 மில்லியனில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகள் யாவை என்பதையும்;
- (iii) இந்த வருடத்துக்குள் வேலைகளை பூர்த்தி செய்து விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக வழங்கக் கூடியதாயுள்ள விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டரங்குத் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வசதிகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 320 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
- (ii) “கிரீடா சக்தி” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறைத் திறமைகளை விருத்தி செய்வதற்காக இந்த வருடத்தினுள் இனங்காணப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) கம்பஹா மாவட்டத்துக்காக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மீரிகம டி.எஸ் சேனாநாயக்கா கல்லூரி விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

1041/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சப்புமல்தென்ன, வெலிஓய பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், இந்த உத்தியோகத்தர்களில் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள 13 பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையக்கான காரணம் யாது;
- (iii) மேற்படி 13 பேருக்கும் வீடமைப்புக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா

- (ஆ) இன்றேல், ஏன்?

2016 திசெம்பர் 09, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

716/'16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டப் பிரதேச குடும்பங்களுக்கு 7 பர்ச்சஸ் வீதம் வழங்குவதற்கு அவசியமான காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;
- (ii) ஒவ்வொரு பெருந்தோட்டத்திலும் உள்ள காணி அவசியமான குடும்பங்களின் எண்ணிக்கைக்கிணங்க அவசியமான காணியின் அளவு மற்றும் மேற்படி தோட்டங்களில் உள்ள மொத்தக் காணியின் அளவு ஒவ்வொரு பெருந்தோட்டத்திற்கிணங்கவும் தனித்தனியாக எவ்வளவு;
- (iii) காணியுரிமையை குடும்பத்தவர்களுக்கிடையில் மாத்திரம் கையளிக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக காணி வழங்கப்பட்டால் தொழிலாளர் குடும்பங்கள் மேற்படி காணிகளைப் பெற்றுக்கொள்வதை நிராகரிக்க இடமுண்டா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இந்த விடயத்துடன் தொடர்புடையதாக 2016.05.06 ஆந் திகதி என்னால் கேட்கப்பட்ட வினாவுக்கு அளிக்கப்பட்ட விடைக்கிணங்க, வீடுகளை நிர்மாணிக்க பொருத்தமான பல காணிகளில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டமையைக் காரணமாகக் கொண்டால், தேயிலைச் செய்கை இருக்கும்வரை பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க இயலாமல் போகுமென்பதையும்;
- (ii) 100 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களில் குடியமர்ந்துள்ள இந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியமர்ந்துள்ள வீட்டின் முன்புறமாகவும் பின்புறமாகவும் 7 பர்ச்சஸ்களைக் கொண்டதாக காணி வழங்கக்கூடிய இயலுமை நிலவுகின்றதா;
- (iii) தேயிலைச் செய்கைக்காக சரிவான பிரதேசங்களை பயன்படுத்தி சமவெளிப் பிரதேசங்களை தோட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய இயலுமை உள்ளதா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

845/'16

கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சிங்களம் கலந்த மொழியை பேசுகின்ற, ஆதிவாசிகள் வாழ்கின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (ii) தமிழ் கலந்த மொழியை பேசுகின்ற, ஆதிவாசிகள் வாழ்கின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (iii) தற்போது வாழ்கின்ற மொத்த ஆதிவாசிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) ஆதிவாசி மக்களின் கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி மக்களின் கலாசார தனித்துவத்தையும், பாரம்பரிய மரபுரிமைகளையும் பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவை யாவையென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

865/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) தற்போது பதுளை மாவட்டத்தினுள் இயங்குகின்ற இ.போ.ச. டிப்போக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) ஒவ்வொரு டிப்போவின் மூலமும் ஒரு நாளில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டிகளின் எண்ணிக்கை, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி டிப்போக்களில் தற்போது இலாபம் மற்றும் நட்டம் பெறுகின்ற டிப்போக்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iv) பதுளை மாவட்டத்தின் இ.போ.ச. டிப்போக்களில் கடமையாற்றுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (v) பதுளை மாவட்டத்தின் இ.போ.ச. டிப்போக்களில் தற்போது நிலவுகின்ற சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறை மற்றும் பஸ்வண்டி உதிரிப்பாகங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

971/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் வவுனியா மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது வவுனியா மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1001/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கமநல வங்கி எனும் பெயரிலான வங்கியொன்று இயங்கி வருகின்றது என்பதையும்;
- (ii) மேற்படி வங்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டம் அல்லது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும்;
- (iii) பதிவு செய்யாது மக்களிடமிருந்து வைப்புக்களை கையேற்பது சட்டவிரோதமானது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) (i) கமநல வங்கியைப் பதிவு செய்யாமைக்கான காரணம் யாது என்பதையும்;
- (ii) மேற்படி வங்கியைப் பதிவு செய்ய அல்லது இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 திசம்பர் 10, சனிக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

846/ '16

கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையினுள் நீண்ட காலமாக வசித்து வருகின்ற சீன வம்சாவழியினர் வாழ்கின்ற கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி பிரதேசங்களில் தற்போது வாழ்கின்ற சீன வம்சாவழியினரின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி ஆட்கள் இலங்கையின் வேறு பிரதேசங்களிலும் வாழ்கின்றதாக அறியக்கிடைத்துள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி மக்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி மக்களின் கலாசார தனித்துவங்களையும் பாரம்பரிய மரபுரிமைகளையும் பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவை யாவையென்பதையும்;
- அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

972/'16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009.05.19 ஆம் திகதியில் குருணாகல் மாவட்டத்தில் இருந்த மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களின் முகவரிகள் யாவை;
- (iii) 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) மேற்படி இடங்களின் முகவரிகள் யாவை;
- (v) தற்போது குருணாகல் மாவட்டத்தில் தலா மதுபான நுகர்வு எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1005/'16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.10 ஆம் திகதியிலிருந்து 2016.09.30 ஆம் திகதி வரை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடங்களில் இயங்குகின்ற அமைச்சுகள் மற்றும் அமைச்ச அலுவலங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி கட்டடங்களின் மாதாந்த வாடகை வெவ்வேறாகவும் மொத்த கூட்டுத்தொகையாகவும் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1035/'16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் "சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீன்பிடிக் கைத்தொழிலுக்கென நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூபா 1,600 மில்லியன் தொகை குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உங்கள் அமைச்சுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி பணத் தொகை குறித்த கருத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அத்தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) கம்பஹா மாவட்டத்தில், மீன்பிடிக் கைத்தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நீர்கொழும்பு பிரதேசத்தின் மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

(ii) மீனவர்களின் மாதாந்த சராசரி வருமானம் அதன் மூலம் அதிகரித்துள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?